


அரசு உயர்நிலைப்பள்ளி -கெட்டுஅள்ளி

பெயர்:

வகுப்பு:

வேதிவினைகளின் வகைகள்

1. சேர்க்கை அல்லது கூடுதல் வினைகள்	
2. சிதைவு வினைகள்	
3. ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள்	
4. இரட்டை இடப்பெயர்ச்சி வினைகள்	
5. எரிதல் வினைகள்	

கீழ்க்கண்ட வினைகளை எந்த வகையான வினை என்று குறிக்கவும்:

1.	$\text{CH}_4(\text{g}) + 2\text{O}_2(\text{g}) \rightarrow \text{CO}_2(\text{g}) + 2\text{H}_2\text{O}(\text{g})$	
2.	$\text{SiO}_2(\text{s}) + \text{CaO}(\text{s}) \rightarrow \text{CaSiO}_3(\text{s})$	
3.	$2\text{AgBr}(\text{s}) \rightarrow 2\text{Ag}(\text{s}) + \text{Br}_2(\text{g})$	
4.	$\text{NaOH}(\text{aq}) + \text{HCl}(\text{aq}) \rightarrow \text{NaCl}(\text{aq}) + \text{H}_2\text{O}(\text{l})$	
5.	$2\text{NaCl}(\text{aq}) + \text{F}_2(\text{g}) \rightarrow 2\text{NaF}(\text{aq}) + \text{Cl}_2(\text{g})$	
6.	$\text{C}_3\text{H}_8(\text{g}) + 5\text{O}_2(\text{g}) \rightarrow 3\text{CO}_2(\text{g}) + 4\text{H}_2\text{O}(\text{g}) + \text{Heat}$	
7.	$(\text{NH}_4)_2\text{Cr}_2\text{O}_7 \rightarrow \text{Cr}_2\text{O}_3\uparrow + \text{N}_2\uparrow + 4\text{H}_2\text{O}\uparrow$	

8.	$\text{Fe} + \text{CuSO}_4 \rightarrow \text{FeSO}_4 + \text{Cu}$	
9.	$\text{CuSO}_4 + \text{H}_2\text{S} \rightarrow \text{CuS}\downarrow + \text{H}_2\text{SO}_4$	
10.	$\text{Fe}^{2+} \rightarrow \text{Fe}^{3+} + \text{e}^-$	
11.	$2\text{AgNO}_3 + \text{CaBr}_2 \rightarrow 2\text{AgBr} + \text{Ca}(\text{NO}_3)_2$	
12.	$\text{CuO} + \text{H}_2 \rightarrow \text{Cu} + \text{H}_2\text{O}$	
13.	$\text{Zn} + \text{CuSO}_4 \rightarrow \text{Cu} + \text{ZnSO}_4$	
14.	$\text{Na}_2\text{SO}_4 + \text{BaCl}_2 \rightarrow \text{BaSO}_4\downarrow + 2\text{NaCl}$	
15.	$\text{CuSO}_4 + 2\text{NaOH} \rightarrow \text{Na}_2\text{SO}_4 + \text{Cu}(\text{OH})_2$	
16.	$\text{Zn}_{(\text{s})} + 2\text{HCl}_{(\text{aq})} \rightarrow \text{ZnCl}_{2(\text{aq})} + \text{H}_{2(\text{g})}$	
17.	$2\text{Al} + 3\text{Pb}(\text{NO}_3)_2 \rightarrow 2\text{Al}(\text{NO}_3)_3 + 3\text{Pb}$	
18.	$2\text{HgO}_{(\text{s})} + \text{Heat} \rightarrow 2\text{Hg}_{(\text{l})} + \text{O}_{2(\text{g})}$	
19.	$2\text{Na}_{(\text{s})} + \text{Cl}_{2(\text{g})} \rightarrow 2\text{NaCl}_{(\text{s})}$	
20.	$\text{Pb}(\text{NO}_3)_{2(\text{aq})} + 2\text{KI}_{(\text{aq})} \rightarrow \text{PbI}_{2(\text{s})}\downarrow + 2\text{KNO}_{3(\text{aq})}$	